

வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கா சிஸ்ஆர்ஸ் (தனியார்) கம்பனி - 2019

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கா சிஸ்ஆர்ஸ் (தனியார்) கம்பனியினது 2019 திசெம்பர் 31 ஆந் திதிக்கூற்று உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப் பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக்கூற்றுக்கஞ்சகான குறிப்புக்கள் பொழுப்பாக்கிய முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளையும் உள்ளடக்கிய 2019 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசுக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டது. பாராஞ்மன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது அவதானிப்புக்களும் கருத்துரைகளும் இந்த அறிக்கையில் காண்பிக்கப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து கம்பனியின் 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சிகளுக்கான இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு (SMEs களுக்கான SLFRS) இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சிகளுக்கான இலங்கை கணக்கீட்டு நியமம் (SLFRS for SMEs) இற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசு அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆனாலைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்தும் நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழுக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செலவாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டினைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் கம்பனியின் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல்.

பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

தேவையானவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரிசீலிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கழிவுமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனியின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- கம்பனியின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கழிவுமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் தயாரித்தலுடன் தொடர்புடைய கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பது தொடர்பான உள்ளகக் கட்டுப்பாடு

கொடுக்கல் வாங்கல்களை முகாமைத்துவத்தின் பொதுவான மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அதிகாரத்துடன் அமல்படுத்துதல், தொடர்புட்ட அறிக்கையிடல் நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்குத் தேவையான வகையில் கொடுக்கல் வாங்கல்களைப் பதிவு செய்தல் மற்றும் சொத்துக்களுக்கான கணக்களி தன்மையினைப் பேணுதல், முகாமைத்துவத்தின் பொதுவான மற்றும் விசேடத்துவமான அதிகாரத்துடன் மாத்திரம் சொத்துக்களை அனுகூல், பதிவு செய்யப்பட்ட சொத்துக்களுக்கான கணக்களிதன்மையினைப் பேணி சொத்துக்களுடன் நியாயமான காலப்படுத்தியின் போது ஒப்பீடு செய்தல் மற்றும் வித்தியாசம் காணப்படுமாயிருந்தால் அவை சம்பந்தமாக முறையான நடவடிக்கை எடுத்தல் முதலியவற்றிற்காக நியாயமான உறுதிப்பாட்டினைப் பெற்றுக்கொள்வதற்கு போதியளவான “சிறப்பாகத் திட்டமிடப்பட்ட” உள்ளக கணக்கீட்டு கட்டுப்பாட்டு முறைமை நிறுவனத்தினால் பேணுதல் அத்தியாவசியமானதாகும்.

1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ) நிதிக் கூற்றுக்களின் படி, 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறான ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் கிரயம், திரண்ட பெறுமானத்தேய்வு மற்றும் தேறிய நிலையான சொத்துக்கள் என்பன முறையே ரூபா 18,276,002, ரூபா 13,649,422 மற்றும் ரூபா 4,626,580 ஆகும். கம்பனி நிலையான சொத்துக்கள் பதிவேடு மற்றும் விபரமான பட்டோலைகளை முறையாக பராமரித்திருக்காமையால், கணக்காய்வினால் அத்தகைய மீதிகளின் சரியான தன்மையை மதிப்பாய்வு செய்ய முடியவில்லை.	சொத்து கொள்வனவு செய்யப்பட்ட ஆண்டு, திகதி, விபரம், தொகை மற்றும் வழங்குநர் ஆகியவற்றை உள்ளடக்கி ஸ்ரீ லங்கா சீராஸர் கம்பனியினால் தற்போது நிலையான சொத்துக்கள் பதிவேடு பேணப்படுகின்றது.	கம்பனி நிலையான சொத்துக்கள் பதிவே டொன்றை பராமரி த்து அதன் சரியான தன்மையை மதிப்பிடுவதை வேண்டும்.
(ஆ) கம்பனியின் நிதிக்கூற்றுக்களின் படி, 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறு வரையறுக்கப்பட்ட IICTA முகவர் கம்பனியிடமிருந்து பெறப்பட வேண்டிய தொகை ரூபா 42,551,302 ஆகும். இருப்பினும், IICTA இன் பதிவேடுகளின் படி அந்த மீதி ரூபா 40,215,928 ஆனதுடன் அதற்கமைய ரூபா 2,335,374 வேறுபாடு காணப்பட்டது.	இந்தத் தவறை திருத்து வதற்கான சபை பத்திரம் ஸ்ரீ லங்கா சீராஸர் கம்பனியின் பணிப்பாளர் சபையால் அங்கீரிக்கப்பட்ட டதுடன் இது 2020 ஆம் ஆண்டின் நிதிக் கூற்றுக் களில் திருத்தப்படும்.	நிதிக் கூற்றுக்களில் சரியான தொகை பதிவு செய்யப்படுவதை வேண்டும்.
(இ) 2020 ஆம் ஆண்டுக்காக செலுத்தப்பட்ட ரூபா 1,652,896 புதுப்பித்தல் மற்றும் அங்கத்துவக் கட்டணமானது மீளாய்வாண்டிற்கான செலவினமாக பதிவு செய்யப்பட்டிருந்தது.	இந்த ஆண்டுக்கான செலவினம் அந்த ஆண்டின் செலவினமாக முன்னைய ஆண்டிலும் பதிவு செய்யப்பட்டிருந்தமையால் கணக்குகளில் ஒப்பிட்டுத் தன்மை யின் தெளிவான வியாக்கி யானத்தை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு செலவினம் பதிவு செய்யப்பட்டுள்ளது.	மீளாய்வாண்டிற்கான செலவினம் உரிய முறையில் கணக்கீடு செய்யப்படுவதை வேண்டும்.
(ஈ) SME கருக்கான SLFRS இன் பிரிவு 2.52 இன் படி, கம்பனி அதன் சொத்துக்களை பொறுப்புக்களிற்கு எதிராகவோ அல்லது வருமானங்களை செலவினங்களிற்கு எதிராகவோ எதிரீடு செய்யப்படக்கூடாது. இருப்பினும், கம்பனி அதன் செயற்றிட்டச் செலவினமான ரூபா 47,079,967 தொகையை செயற்றிட்ட வருமானத்திற்கு எதிரீடு செய்திரு ந்தது.	கம்பனி அதன் இலாபநட்டக் கூற்றில் மானிய வருமானம் மற்றும் செலவினத்தின் தேறிய தொகையை செயற்றிட்ட வருமானமாக காணப்பித்துள்ள போதிலும், செயற்றிட்ட வருமானம் மற்றும் செலவினத்தை காட்டுகின்ற விபரமான குறிப்பொன்று நிதிக்	கம்பனி SME கருக்கான SLFRS இன் ஏற்பாடுகளுடன் இணங்குதல் வேண்டும்.

கூற்றுக்களில் தரப்பட்டுள்ளது. தயவுசெய்து 2019 நிதிக் கூற்றுக்களின் பக்கம் 20 ஜெப் பார்க்கவும். பரிந்துரைத்துள்ளவாறு ஸ்ரீ வங்கா சீரூபர் கம்பனி இந்த விடயத்தை 2020 ஆம் ஆண்டின் நிதிக் கூற்றுக்களில் திருத்தும்.

(உ) கம்பனி அதன் கற்புலனாகாத சொத்துக்களிற்காக விபரமான பட்டோலையினை பராமரித்திருக்க வில்லை. ஆகையால், மீளாய்வா ண்டின் இறுதியில் உள்ளவாறான முழுமையாக பெறுமானத்தேய்வு செய்யப்பட்ட கற்புலனாகாத சொத்துக்களையும் கற்புலனாகாத சொத்துக்களின் உள்ளடக்கத்தையும் மதிப்பாய்வு செய்ய முடிந்திருக்கவில்லை.

ஸ்ரீ வங்கா சீரூபர் கம்பனி 2020 ஆம் ஆண்டு முதல் கற்புலனாகாத சொத்துக் களிற்காக விபரமான பட்டோலையினை பராமரிக்கின்றது.

கம்பனி கற்புலனாகாத சொத்துக்களிற்காக விபரமான பட்டோலையை பராமரித்தல் வேண்டும்.

1.6 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு

இணங்காமை

முகாமைத்துவ கருத்துரை

பரிந்துரை

(அ)	2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத் தின் 41(1) ஆம் பிரிவு	2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 41(1) ஆம் பிரிவின் பிரகாரம், மீளாய்வாண்டில் கணக்காய்வு மற்றும் முகாமை த்துவக் கூட்டத்தை நடாத்துவதற்கு கம்பனி தவறியிருந்தது.	2019 ஆம் ஆண்டில் கணக்காய்வு குழுக் கூட்டம் நடாத்தப்படவில்லை. இருப்பினும், 2020 ஆம் ஆண்டில் புதிய பணிப்பாளர் சபை நியமி க்கப்பட்ட பின்னர் கணக்காய்வுக் குழு நியமிக்கப் பட்டதுடன் கூட்டங்களும் நடாத்தப்பட்டன.	சட்டத்தின் ஏற்பாடுகள் பின்பற்றப்படுதல் வேண்டும்.
(ஆ)	நல்லாருகைக்கான பொது முயற்சிகள் வழி காட்டல் தொடர்பான 2003 யூன் 02 ஆந் திகதிய பிரசை/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கை			
	(i) 9.2 வழிகாட்டல்	ஆம் கம்பனியிடம் அமைப்பு வரைபடமொன்றும் அங்கீகரித்த ஊழியர் கோப்பொ ண்றும் காணப்படவில்லை.	ஸ்ரீ வங்கா சீரூபர் கம்பனியிடம் 2020 முதல் அதன் பணிப்பாளர் சபையால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு வரைபடமொன்றும் அங்கீகரித்த மொன்றும் அங்கீகரித்த வேண்டும்.	கம்பனி நல்லாருகைக்கான பொது முயற்சிகள் வழி காட்டல்களுடன் இணங்குதல் வேண்டும்.

ஊழியர் கோப்பொ
ன்றும் காணப்படுகின்றது.

(ii)9.3.1	ஆம் கம்பனியிடம் ஒவ்வொரு வழிகாட்டல்	அதிலிரும் பதவிக்குமான ஆட்சேர்ப்பு மற்றும் பதவியீர்வுத் திட்டமொன்று காணப்பட வில்லை	ஸ்ரீ வங்கா சிராஜுரீ கம்பனியி 2020 முதல் ஒவ்வொரு பதவிக்குமான ஆட்சேர்ப்பு மற்றும் பதவியீர்வுத் திட்டமொன்றை பராமரிக்கின்றது.	கம்பனி நல்லானு கைக்கான பொது முயற்சிகள் வழி காட்டல்களின் தேவைப்பாடுகளுடன் இணங்குதல் வேண்டும்.
-----------	------------------------------------	---	---	--

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டிற்கான செயற்பாட்டு விளைவுகள், ரூபா 15,905,753 மிகையொன்றாக காணப்பட்டதுடன் தொடர்புடைய முன்னைய ஆண்டின் மிகை ரூபா 12,514,270 தொகையாகக் காணப்பட்டது. ஆகையினால், நிதி விளைவுகளில் ரூபா 3,391,483 முன்னேற்றமொன்று அவதானிக்கப்பட்டது. மானியப் பெறுவனவுகள் மற்றும் ஏனைய வருமானங்களின் அதிகரிப்பே இந்த முன்னேற்றத்திற்கு பிரதான காரணமாகக் காணப்பட்டது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ வினைத்திறனின்மை

	கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவ கருத்துரை	பரிந்துரை
(அ)	மீளாய்வாண்டில் ரூபா 8,520,000 தொகை படியாக பிரதான நிறைவேற்று உத்தியோகத் தருக்கு செலுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், கொடுப்பனவை மேற்கொள்வதற்கான அங்கே காரம் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்படவில்லை.	தேவையான ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன.	அனைத்துக் கொடுப்பன வுகளும் முறையான அங்கோரத்துடன் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
(ஆ)	Acnetix Web Vulnerability Scanning மென்பொருள் புதுப்பித்தல் கட்டணமாக 2020 ஆம் ஆண்டிற்கு ரூபா 1,382,800 தொகை செலுத்தப்பட்டிருந்த போதிலும், இரண்டு தரப்பினர்களிற்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட உடன்படிக் கையொன்று கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படவில்லை.	ICTA இன் கொள்வன வுப்பிரிவினால் இந்த மென்பொருள் முதலில் கொள்வனவு செய்யப்பட்டதுடன் வழங்குனருடன் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட வில்லை. ஸ்ரீ வங்கா சிராஜுரீ கம்பனி 2022 ஆம் ஆண்டில் இதனை நாளதுவரை யாக்குவதற்கு இணங்குகின்றது.	குறித்த உடன்படிக்கை கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.